

பரமபதி துணை.



சேற்றார் சமஸ்தானம் மேலைக்கோட்டைவாசல் வீற்றிருந்  
தருளும் எக்கலாதேவியம்மை மீது

## கும்மிப் பிரபந்தம்.

இஃது

ஹை சமஸ்தானாதிபதியவர்களாகிய மகா-ரா-புரீ கனம்  
வடமலைத் திருவனாதி

சேவப்பாண்டிய மகாராஜா அவர்கள்  
சமூக வித்துவான் சின்னையாபுரம் பால்வண்ணங்கரையாளர்  
அவர்கள் குமாரர்

அப்பாவுக் கவிராயர் அவர்களால்

ஹை சமஸ்தானம் பாரஸ்டி உத்தியோக  
முத்துச்சாமித்தேவரவர்கள் விருப்ப  
இயற்றப்பெற்று

ஹை சேற்றார் யூனியன் போர்டு பிரவீ  
பெரியணத்தேவர் அவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கருணா  
பதிப்பிக்க

உ  
பரமபதி துணை.



சேற்றார் சமஸ்தானம் மேலைக்கோட்டைவாசல் வீற்றிருந்  
தருளும் எக்கலாதேவியம்மை மீது

## கும்மிப் பிரபந்தம்.

2443 இஃது  
ஷை சமஸ்தானாதிபதியவர்களாகிய மகா-நா-நா-ஸ்ரீ கனம்  
வடமலைத்ருவனாத

சேவப்பாண்டிய மகாராஜா அவர்கள்  
சமூக வித்துவான் சின்னையாபுரம் பால்வண்ணங்கரையாளர்  
அவர்கள் குமாரர்

அப்பாவுக் கவிராயர் அவர்களால் ✓

ஷை சமஸ்தானம் பாரஸ்டி உத்தியோகம்  
முத்துச்சாமித்தேவரவர்கள் விருப்பத்தின்படி  
இயற்றப்பெற்று

ஷை சேற்றார் யூனிபன் போர்டி பிரஸிடெண்டாராகிய  
பெரியணத்தேவர் அவர்கள் பொருளுதவியால்  
ஸ்ரீவில்லிபுத்தூர் கருணாநிதி அச்சாபீலில்  
பதிப்பிக்கப்பெற்றது.

1928.





சேற்றூர் சமஸ்தான வித்துவான் திருவாளர்  
அ. கணபதி கவிராயரவர்களால் இயற்றிய

## பாயிரம்.



பூமலிதடந்தொறுந் தேமலிமதுதுகர்  
நாமலிதருமிசைப் பாமலிவண்டினம்  
முல்லையின் மருங்கு முந்துறச் சென்றுரக்  
கோவலர்க் கிசைவாக்குருந்தத்திவர்தும்  
பூவைபார்வாசம் பொருந்தமேற்கொண்டும்  
கரையினேறியுங் காப்பால் விளங்கியுந்  
ததியெலாமருந்தியுந் தண்ணளியாகியுந்  
குடைதருமடுக்கன் மேற்கொண்டபோதுவந்தும்  
அமைதருகான மமைவுறப்பாடியும்  
பற்பல்கண்ண னொப்பாக வீற்றிருக்கும்  
அற்புதம் பெருகிய ஆண்மறை நாட்டினன்  
எழுதுறு கொல்லம் எழுதுற்றைம்பதின்  
முன்னரசியற்றிய சின்மயத்தேவர் தம்  
மரபினோங்கிய இரவிசூலாதிபன்  
ஈராயிரத்தொடிரு நூற்றைம்பதாம்  
வற்சரமுன்னர் வளவனியற்றிய  
சற்சனர்வளர் செழுந்தமிழ்த் தென் சேறைப்  
பதியுறு பூமான் நிதிபெறு சீமான்  
சந்தரதாசத்துரை தவத்துதித்த  
சேவகப்பாண்டிய ஜெகமண்டலாதிபன்  
பொன்னைத்தேடுறு சென்னைப்பீடுறு  
சட்டசபைக்கொரு தலைமைபடைத்தோன்  
செல்வந் தழைத்த சிவகாசித்தாலுநா  
போர்க்கிசைந்த கிரேட்டத்தலைமையாம்  
பூவைக்கரசந் தேவைக்கரசம்  
அரசிரண்டும்புகழ் பிரசுடெண்டானேன்

சந்ததம்பரவுஞ் சுந்தர மிகுந்த  
 திக்கெலாந்துதிக்கும் எக்கலாதேவி  
 அம்மைக்கிசைதருகும் மித்தமிழினை  
 நேரிட்டார் புகழ் பாரஸ்டாரென  
 மன்னுற்றசாமி நன்முத்துச்சாமிப்  
 பேரதிகாரி பாரவுதாரி  
 மன்னவர்மதிக்கும் மந்திரியாகிய  
 வீரராகவ லிப்பிர சிகாமணி  
 பெருநாளிது வெனத் திருநாள்வைத்த  
 உண்மைப்படிதிருவுயர் அஸ்தநாளில்  
 வண்மைக் காப்பு வணைசீரியற்றிப்  
 பத்தி சேர்விரதஞ் சுத்தியாயிருந்தே  
 உத்திராடப் பூவுயர்தழல் முழுதி  
 அயனாள் மஞ்சணீராட்டு வந்தாடி.  
 இயனாள்பத்தும் இம்முறையாக  
 மைக்கருங்கண்ணி நம் மெக்கலாதேவி  
 சிந்தை மகிழத்திருநாள் நடர்த்தும்  
 மகத்துவந்துலங்கச் செகத்தினர்விளங்கச்  
 சொல்லெனச் சொற்றனன் நல்வனப்புற்றனன்  
 இபலிசை தேர்ந்தோன் குயிலிசையார்ந்தோன்  
 நன்னயவரத்தன் சின்னய புரத்தன்  
 நூல்வண்ணச்செயற் பால்வண்ணப்புயல்  
 மைந்தன் வியன்பாவைந்தினும் வல்லோன்  
 அடர்சிலைத்துருவன் வடமலைத்திருவன்  
 சுமுககாவலன் சமுகநாவலன்  
 ஒப்பா லுயர்தரும் அப்பாவுநாமன்  
 கற்றவர் மதிக்கச்சொற்ற சும்மித்தமிழ்  
 தேனோ வெனிலலி தேனோ புளித்தது  
 பாகோவதுவு மொப்பாகோதார்த்தது  
 பயமா வெனிலது பயமாத்திரைந்தது  
 கண்டோவிதன் சுவைகண்டோ பொடிந்தது



மருந்தி முறை தருமருந்தெனலாயது  
 நேர்தந் தொருபொருளி யார்வந்துரைப்பார்  
 மெச்சிடச் செயுமிதை யச்சிடச் செய்தனன்  
 வேற்றாரிணையிலாச் சேற்றார் யூனியன்  
 பிரசிடென்டென்னும் வரிசை கொண்டுற்றோன்  
 குருபணி சிவபணி கொண்டு பூசிக்கும்  
 திருவருள் படைத்த பெரியண வேளே

இஃது

சேற்றார் சமஸ்தானம் சேதுபதி மறவ பாடசாலை  
 உபாத்தியாயர் திருவாளர் காளியப்பிள்ளையார்கள்  
 இயற்றியது.

மன்னவர்கள் புகழ்சேறைச் சேவகப்பாண் டியதுரையாம்  
 வள்ள லென்னும்

கன்னன் மகி ழப்பாவு நாவலவன் சும்மி யொன்று  
 கருணை யென்றும்

மன்னிவள ரன்னை யெக்க லாதேவி மீது சொற்றான்  
 மகிழ்ந்தா ராய்ந்தோர்

கன்னலென்றார் அமுதமென்றார் கனிந்திரசம் வினோந்திடு  
 முக் கனியென்றாரே

இவை

சேற்றார் சமஸ்தானம் சேதுபதி மறவ பாடசாலைத் தமிழாசிரியர்  
திருவாளர் கி. அபிஷேகசுந்தரங்கரையாளரவர்கள் இயற்றிய

சாத்துக்கவிகள்.



சங்கதிரும் வளவயல்குழ் தென் சேறை நகர்தழைக்கத்  
தரு மமோங்கச்

செங்கதிரோன் மரபில்வரு சேவகப்பாண் டியராஜ  
சிங்கமென்ன

எங்குமிசை வளர்திருவன் சமுககவி நாவலனென்  
றெவருமெச்சுந்


துங்கமிசு பாவலவன் அப்பாவென் னும்பெயராற்  
றுலங்கு மேலோன்.

இயலேசமன் பேரைமுத்து விஜயரெகு நாதரா  
சேந்த்ரன் நன்பான்

மயலறகற் றெருங்குணர்ந்தோ னெக்கலா தேவியெனு  
மாதாமீது

நயமுலவு செந்தமிழாற் கும்மியென்னும் பிரபந்தம்  
நவீன்று நீது

பயமொடு தே னோகண்டோ பாகோமற் றிவற்றிரசம்  
பருகு வோர்க்கே.





விநாயகர் துணை.

## கும்மிப் பிரபந்தம்.

காப்பு.

நேரிசை வெண்பா.

எக்கலா தேவி யிணையடிப்பூ வண்ணையிவட்  
கெக்கலா தேவி யிணையாகும் இக்கவிகுத்  
தெக்கணக்கண் வாழ்முனிபூ சித்தமத்த கக்களிற்று  
முக்கணக்க ணத்தரசை முன்

நூல்

மங்களம் பெற்றிடு சேறை நகர்தனை

வாழ்விக்கு மெக்கலா தேவியெனும்

மங்கை யுமை மிசை கும்மித்தமிழ் சொல்ல

மணல் விநாயகர் காப்பாமே

(1)

பங்கயமாதுறை சேறைநகர்தனைப்

பாவிக்கு மெக்கலா தேவியெனும்

நங்கைமிசை கும்மிசெய்திடக் கோட்டை

விநாயகர் பொன்னடி காப்பாமே

(2)

வேண்டுவரந்தரு மெக்கலாதேவியின்

மீதினிலே கும்மி சொல்லுதற்கே

ஆண்டருள் செய்குரு நாதமுத்தானந்த

ஐயன்மலர்ப்பதங் காப்பாமே

(3)

மண்மகளுக்குடை யென்னத்திகழ்ந்து

வயங்குகடலிடை நீர்முகந்து

விண்மிசைச்சென்று கனந்தருமாசல

மீதினிலென்றும் பொழிவதனால்

(4)

மன்னு நகரை நதிமுதலாகிய

மாந்தியாவும்பெருக்காகி

மின்னு மணிபல பொன்முதல் வாரி

விசைந்து நிறைந்த வெள்ளப்பெருக்கம்

(5)

நல்ல குறிஞ்சியை வாழ்வித்து முல்லையை  
 நண்ணி மருதத்திடைபுகுந்தே  
 ஒல்லைதனிற்பல கால்வழிச் சென்றுசென்  
 ரோடிக் குளங்கள் பலநிறைத்தே (6)

கன்னல் செஞ்சாவிப்பயிர் தழைத்தோங்கக்  
 கழனியிற்பாய்ந்து கமுகுடனே  
 தென்னையுமேமாங்கிட வாழை பலாக்கனி  
 தித்திக்கு மாங்கனியின் சாறும் (7)

சோலையிற் காலையின் மாலையின்மாமலர்  
 தோன்றிக்கசுந்தொழுகுந்தேனும்  
 ஆலையிலேயடு காலையிலே பொங்கி  
 யார்த்தொழுகும் கருப்பஞ்சாறும் (8)

ஒன்று திரண்மழைப்புனல் வெள்ளத்தி  
 னுடு கலந்து விரைவாகச்  
 சென்றுகடலிற் புகுந்து வர்ப்பைத்தினந்  
 தீர்த்தினிக்கும் படிசெய்திடுமே (9)

இந்தவளம் பெறு மாண்மறைநாடென்  
 றெழில்பெருகுந்திரு ழங்கைமுகச்  
 சிந்துரநற்றிலகம்போல் விளங்கிய  
 சேறைப்பதியெனு மாநகரம் (10)

நாக நகரமிச்சேறையெனும் பொன்  
 நகர்க்கிணையோவென நாடுதல்போற்  
 பூகமுமாவும் பலாவும்விண்ணோங்கிப்  
 பொருந்திய சேறையெனுகரை (11)

சொந்தமதாகத்தனியரசாண்டருள்  
 சோழவமிச சிகாமணியாய்  
 வந்துமனு முறையாகச்செங்கோல்புரி  
 மாதிரத்தான் புயபூதரத்தான் (12)



காணவருங் கவிவாணர்க்கும் யர்வர்  
களுக்குமினிப தெரிசனத்தான்  
மாணுறு சிந்தையன் மெய்யுரைபல்லது  
வன்கடுஞ் சொற்கள் சொல்லாநாவான் (13)

கற்றறிந்த பெரியோர் முதியோரை பெக்  
கால முங்கூடிப்பிரியாதோன்  
குற்ற மெவரெவர் செய்யினுங் குற்றத்தைக்  
கொள்ளாது காக்குங் குணமேரு (14)

மேதகுமிந்திய சட்டசபைதனின்  
மெம்பரின் மெச்சுந்தலைமைபெற்ற  
மூதறிவோனென் றுலகுபுகழு  
முறை தவறாதமனு நீதன் (15)

வெய்யபிணிக்கு மருந்து கொடுத்துத்த  
விர்த்துச் சுகப்படுத்திக்காக்குஞ்  
செய்யவயித்திய சாலையொடுத்தமிழ்ச்  
சேதுபதி கல்விச்சாலையைத்தோன் (16)

இன்னவரேதன தின்னவரேபிற  
ரென்று திருவுளத்தெண்ணுமற்  
பன்னு மனுமுறைமைப்படி தீர்ப்பது  
பண்ணுஞ்செங்கோன் முறைநீதியினன் (17)

பற்றலர்க்குச்சிங்க வேறனையானன்பு  
பற்றியடைந்தவர் தங்களுக்குப்  
பெற்றவர் தங்களுக் கெண்மடங்காகப்  
பிரியம் வைத்தாண்டருள் பெற்றியினன் (18)

பொன் னொடுபன்மணிப்பூணுந்தெரிந்து  
புலவருக்கிந்து புகழ்படைத்தோன்  
அன்னமுமடையு மேழையர்க்கேயுவந்  
தன்புடனே கொடுத்தாதிரிப்போன் (19)

பொய்மொழி கூறியயிறுவளர்க்கும்

புலைத்தொழிலார் சொலுங் கோள்களுக்குச்

செய்ய திருச்செவி சற்றுங்கொடாதமெய்ச்

சீருடையான் முல்லைத்தாருடையான்

(20)

முத்தமிழ்க்கும்ப முனியெனவுந்தமிழ்

முற்றுமுணர்ந்த பெரும்புகழ்ச்சர்

வித்தகன் சுந்தரதாசமகீபதி

மெய்க்குந்தபபல பூபாலன்

(21)

வாசிமலைப்பெருமானருளால் வள

மன்னுமெழுமலை மாநகர்மேற்

றேசம்புகழ நன்னீதிவழாது

செலுத்தி வருகின்ற செங்கோலான்

(22)

அங்கசன் சுந்தரதாசுதுரையை

அழகப்பவேளெனும் பூபதியைச்

சங்கரபாண்டிய வள்ளலை யுண்மை

தழைக்கவளர்த்த பிதாவானோன்

(23)

சத்தியவாசகன் சேவகப்பாண்டிய

தாட்டிகற்கு நெட்டாயுளொடு

புத்திரராதி செங்கோலு மெந்நாளும்

பொருந்திடத்தந்தருளுந்தேவி

(24)

அந்தரிவாலை திரிகுலி நம்மை

ஆண்டருள் செய்யுங் குணதேவி

மந்திராபி சிவகாமி கலை

வாகனமேல் வந்தருள்சீலி

(25)

மாதரி வீரி கௌமாரி சிங்க

வாகன மேல் வந்திடுந்தேவி

பாதமலரை நினைத்துத் துதிப்பவர்

பாலிருக்கு மெக்கலாதேவி

(26)

சூதலமெங்கு நிறைந்தடியார்மனப்

போதிடை யாளுடை யாரிடைந்த

மாதுதவம் பெற்ற வல்லியைப் போல்

வரந்தத்துறை யெக்கலாதேவி

(27)

ஆளியிலேறி முன்றூரகனைக்கொன்

றருந்தவங்காத்த மரர்க்காகக்

காளியுமாகிய எக்கலாதேவி

கருணைபுகலற் கெளிதாமோ

(28)

ஆரணியேயன்ன சூரணியே பென்றும்

அம்மையே எக்கலாதேவியென்றுங்

காரணியே பென்றும் போற்றுவரேலிட்ட

காமியமுற்றும் பெருவாரே

(29)

காயத்தினற் செய்வணக்க முதலிய

கண்டு கடைக்கட் கருணைவைத்தே

நோயற்றவாழ்வுங் குறையற்றசெல்வமும்

நுண்ணரிவுங் கொடுத்தாண்டருள்வாள்

(30)

பச்சிலை யிட்டொரு வேளையருச்சனை

பண்ணியவரறிவான் முதிர்ந்த

புத்திரபாக்கியமே முதலாகிய

புண்ணியப் பேறும் பெறுவாரே

(31)

செம்மை மனத்தொடு நன் மலர்தூவித்

தினந்தெரிசித்து வருவோர்கள்

இம்மையிலே செல்வமெய்திமறுமையி

விந்திரபோகம் பெறுவாரே

(32)

மாதந்தொறுங்கடைச் சக்கிரவாரத்தில்

வந்து தெரிசனை செய்வோர்கள்

கோதற்ற செல்வத்தராக மகிழ்ந்து

சுவலய மேத்துற வாழ்வாரே

(33)

மங்களவாரத்துத் தேவியின் சந்நிதி  
வந்துதெரிசனை செய்தோர்கள்  
தங்களிலோர்குறையின்றி யெந்நாளுந்  
தனதனை நேரென வாழ்வாரே (34)

நெய்விளக்குத்திருக் கோயுலினேற்றி  
நெறிபொடு பூசனைசெய்தோர்கள்  
ஐயமில்லாமலே வையகத்தே நெடி  
தாயுளொடுசுகம் பெற்றிருப்பார் (35)

தேவியை நோக்கித்திருச்சன்னிதி முன்பு  
செய்த பிரார்த்தனையின் படியே  
மாவிளக்கேற்றிப்பணிந்தவர் நோயின்றி  
வாழ்வதனுபவந் தானுமே (36)

கண்ணோயுற்றவர் வெள்ளியிற்றங்கத்திற்  
கண்மலரம்மை திருநாளிற்  
பண்ணியே பத்தி பதிதரச்சார்த்திப்  
பணிந்தவர்க்கப் பிணிதீர்த்துமே (37)

கால்தொறுத்திரு வாலயத்தேயல  
காற்பெருக்கி மெழுகிப்பொடியாற்  
கோலமிட்டுப்பணி வோரெந்தநாளுந்  
குறைபற்ற செல்வத்து வாழ்வாரே (38)

கொந்தாருங்குழல் வள்ளி தெய்வானை  
கொழுனென்றும்பர்கள் கொண்டாடுங்  
கந்தனுக்கைந்து காத்து விராயகக்  
கற்பகத்துக்கிவள் தாயாமே (39)

சீதர நென்றுலகோர் துதிக்கும் வச  
தேவனுக்கன்பு பொருந்தியவோர்  
சோதரியாகிய எக்கலாதேவி  
துணையென்றிருப்பவரவாழ்வாரே (40)



எல்லாம் நீயென்று தேவியை நெஞ்சி  
 விருத்தித்தியானஞ் செய்வோரெவரும்  
 பொல்லாதோயின்றி யென்றும் நல்வாழ்க்கை  
 பொருந்திச சுகத்திலிருப்பாரே (41)

தாமருவும்பல னென்றும் நெஞ்சிற் கரு  
 தாமற்றிருத்தொண்டு செய்துவரு  
 நாமமனிதரைத் தேவரென்றே பெயர்  
 நாட்டிவொர்கள் பெரியோரே (42)

ஆனபராசத்தியாதி சத்திகிரி  
 யாசத்தி யிச்சாசத்தியொடு  
 ஞானசத்தி யிவரோ ருருவாயிங்கு  
 நன்மை செயவந்த சத்தியென்பார் (43)

ஆதவினெக்கலா தேவியின்றிப்படைப்  
 பாதியவைந்து தொழின் முறைகள்  
 கோதறவே நடவாவென வோதுவர்  
 கோதற்ற ஞானவழியோரே (44)

நேயவுயிர்க் கருணைசங்கருதி  
 நெறியறிந்தூட்டி யுலகாக்கி  
 ஆயவிச்சாசத்தி ஞானசத்திகிரி  
 யாசத்தியா மெக்கலாதேவி (45)

இவ்விதமான மகிமை படைத்தரு  
 ளெக்கலாதேவி யெனுந்தாய்க்குத்  
 திவ்விய மாகநடக்குந்திருநாள் வி  
 சேடத்தைச் சற்றுரைப்பேன் நானே (46)

நன்குறு பங்குனிமீதத்து நற்சப  
 நாளில் விழாச்செய நிச்சயித்துப்  
 பொன்குலவுந்திருவாலயமெங்கும்  
 புனிதம்விளங்கப் புதிதாக்கி (47)

எட்டுப்பட்டமிட்டுக் கட்டிய கொட்டகைக்  
கிவ்வுலகத்திலே நேரெனவே  
திட்டமுறப்புகழ்ந்தே சொல்லுவார் தொழில்  
செய்து கைதேர்ந்த திறத்தோரே (48)

காட்சிக்கிசைந்திடுங் கொட்டகை தன்னிற்  
கவின்பெறமேற் கட்டி கட்டியதின்  
மாட்சிமைதங்கும் படங்கள் பதுமைகள்  
மங்களந்தங்கப் பலசேர்த்து (49)

லஸ்தர் குளொப்பு ரசக்குண்டுகள் பல  
நன்கொளிரும்படியே தூக்கிச்  
சித்திரத்தூண்களிற் சித்திரப்பூத்தொழில்  
செய்தவாற் சேட்டுகளுமிலங்க (50)

காவண மிட்டுக்கதவி கரும்பு  
கழுது கவின்பெறவே நாட்டி  
மாவிலைத்தோரணங் கட்டி மலர்கள்  
வயங்கும்படியே யலங்கரித்து (51)

ஆர்தவிர்வு நடுப்பகலாகு மென்  
றூரும்புகழ்ந்து சொலும்படியே  
கார்தவிளக்குக ளெங்குமிருளேக்  
கடிந்தொளிரும்படி யிட்டிடுவார் (52)

ஆயுமை எக்கலாதேவி திருநாளி  
தாரு மென்றநகரத்திலுள்ளார்  
தூயமனத்தொடவரவர் வீடுகள்  
சுத்தஞ் செய்வார் மிகுபத்தியோடே (53)

ஒள்ளிய சுண்ணத்தினுலே மனை தொறு  
முள்ளும் புறமும் ஒளிவிளங்க  
வெள்ளையடித்துப் பலப்பலவாக  
விசித்திர சித்திரத் தானெழுதி (54)

செம்மை நிரம்பிய காவியினுற் சுவர்  
தேசவிளங்கவே கோலமிட்டே  
ஆம்மனைமுற்றத்துக் கற்பொடி யேழுத  
லாகிய கோலம்புவார்கள் (55)

வாசல்களெங்குங் கரும்புடனே கனி  
வாழைமரங்கள் பலநாட்டி  
ஆசையொடு பவளத்திரள்போற் கழு  
கார்ந்தபழுத் தொடு நாட்டிவொர் (56)

ஆலயவீதியரசர் தம்வீதி மற்  
றுகியவுத்தமர் வீதியெல்லாம்  
சாலவுமாவிலைத் தோரணங்கள் கட்டித்  
தண்ணிழற் பந்தரிவொர்கள் (57)

முச்சகமும்புக மெழக்கலாதேவி  
முதல்வி விழாவென மேலோரால்  
நிச்சயஞ்செய்த முதற்றிருநாட் சுப  
நேரத்திற் பத்திசுரத்தை யுடன் (58)

புண்ணிய வாசனம் வேதவீதியிற்  
புகன்றபடியே முறையாகப்  
பண்ணினன் மந்திரத்தாற் பொருந்தத்திக்கு  
பந்தனமுஞ்செய்து காப்புக்கட்டி (59)

ஆரணவாகமந் தேர்ந்தபவித்திர  
ராகிய வேதியராற் செபித்த  
பூரணகும்ப சலந்திருத்தேவிக்குப்  
பொன்முடிமீத பிடேகஞ் செய்து (60)

பொற்சரிகைத் தொழிலிட்டுச்சமைந்த  
புதிய செம்பட்டுடையேதரித்தே  
எற்சரிகல்லிழைத்திட்ட கிரீட  
மிலங்கு திருமுடி மேற்புனைந்து (61)

வெள்ளியமுத்தம் வைநீரியம் பச்சைகோ  
மேதகமாணிக்கம் நீலமுடன்  
தெள்ளியவோர் வச்சிரம் புட்பராகஞ்  
சிவந்தபவள நன்மாலையுடன் (62)

கோட்டு மலர்கொடி மாமலர் நீர்மலர்

கோதற்ற நன்னில மாமலரால்

நீட்டித் தொடுத்த பரிமளமாலை

நிரந்தரஞ் சூட்டியலங்கரித்து

(63)

மேளமுழங்க நகரந்தனக்கு

விசேடத் திருநாளெனும் வகையே

ஆளுந்தயாபரி யெக்கலாதேவிக்

கருள் சுரக்கும்படி பூசைசெய்து

(64)

வித்தகர் யாமள வேதஞ்சொல அதிர்

வேட்டொடு மேளமும் பேரிகையுங்

கத்துகடலினு மெத்த வொலித்திடக்

காசினியாவுங் குதூகலிக்க

(65)

மத்தாப்புத்தீவட்டி காந்தவிளக்கிவ்

வகைகளிரவைப் பகலாக்கச்

சத்திபரை சிவை யெக்கலாதேவி

தருண கமலமலர் ப்பதத்தி

(66)

வானம்புவியுந் தொழுந்தேவி சிங்க

வாகன மீதிலெழுந்தருளப்

பானு கிரணமெனத் தெருவீதியோர்

பத்தியொடவ்வவர் வாசல் தொறும்

(67)

பைந்தழிர் வெற்றிலை பாக்கொடுமாலை

பழம்படைத்துத் தேங்கங்காயுடைத்துச்

சிந்தைமகிழ்ந்து காப்பூரதெரிசனை

செய்து மிகுஞ்சுகம் பெற்றிடுவார்

(68)

பூசரர்யாவரும் யாமளவேதம்

புகன்றுவரத்தெருவீதிபெல்லாம்

வாசமிகும்பனி நீர்மழையும்மலர்

மாமழையுஞ் சொரிந்தே தொழுவார்

(69)

பத்தியொடுதிருக் கண்களுஞ் சார்த்திப்

பணிந்திடுவோர்கள் பலராக

உத்தமியைநகர் வீதிலெஞ்செய்வித்

துள்ளுவந்தாலயஞ் சேர்த்திடுவார்

(70)



நாலாகுந்திரு நாளிற் பராசத்தி  
நல்லவிடையிலெழுந் தருளும்  
மேலான திருக்காட்சி பெற்றோர் நல  
மிக்கசுகத்தை யடைந்திடுவார் (71)

தாழா நல்வரங்கந் தருளம்மை  
தனிப்பூம்பல்லக்கு மீதினிலே  
ஏழா நாளிலெழுந்தருள் காட்சியை  
எப்படி யிப்படி யென்றுரைப்பேன் (72)

செல்வத்தை நாடியுங் கல்வியைநாடியுந்  
தேகசுகந்தனை நாடியுமே  
பல்விதமான பிரார்த்தனை செய்மனப்  
பத்தியினர் மிகுபுத்தியினர் (73)

சுத்தசலக்கி னெறியொடு மூழ்கித்  
துகளறு மஞ்சளடை தரித்து  
நித்திபையாகிய தேவிமலர்ப்பதம்  
நெஞ்சிலிருத்தித் தியானஞ் செய்து (74)

செய்யதிருமகள் வாழ்தரு மெக்கலா  
தேவியின் சநிதி தன்னில் வந்து  
வெய்யதடைபணு மாவகை மந்தர்  
விதிப்படிக்கை தனிற் காப்புக்கட்டி (75)

ஓர்பொழுதன்னம் புசித்துச் சித்த சுத்தி  
யுற்றுப் பகவதியைத்துதித்துச்  
சீர்பெருகுந் திருநாளொரு பத்துட்  
செறிந்தெரி யக்கினிச்சட்டி கொண்டு (76)

ஊர்விளையாடி நன்னொளொன்பது தன்னி  
லுத்தரி யெக்கலாதேவியருட்  
பார்வை மகிமையை நெஞ்சில் நினைத்துப்  
பரப்பிய கட்டைத் தழுவளர்த்து (77)

பூத்திரள் மீது மகிழ்ந்து நடப்பவர்  
ஃபால் நமதம்மை திருவருளாற்  
தீத்திரன் மீதுமகிழ்ந்து முழுகியே  
தேசுகம் பெறுவார் நிசமே (78)

இவ்விதமான மகிமை படைத்தரு  
 ளெக்கலாதேவியருள் வாழி  
 திவ்விய பேரருளால் நகராண்டருள்  
 சேவகப்பாண்டிய வேள் வாழி

(79)

சேவகப்பாண்டிய பூபதிபானை  
 சிரத்திலணிந்து திருநானை  
 ஆவலும்பத்தியுங் கொண்டு நடத்தும்  
 அதிகமுயர்ச்சி புரிந்திடுவோன்

(80)

உற்றநகர்ச்சபை மெம்பரும் பாரஸ்  
 தெய்யோகமும் பெற்ற மதியூகி  
 கற்றவர் நேசனெனு முத்துச்சாமி சிங்  
 காரனதிக விருப்பமுடன்

(81)

வேண்டிக்கொண்டபடி எக்கலாதேவியின்  
 மிக்க திருவருளைத் துதித்தே  
 ஈண்டிரைத்தகும்மி வாழியிதனையும்  
 ஏற்றருள்செய் பெரியோர் வாழி

(82)

மிக்கவளம்பெறு சேறையின் வாழ்பவர்  
 வித்தகியம்மை திருவருளால்

மக்கள்முதலிய பாக்கியம் நானும்  
 வளர்ந்து பெருகி மகிழ்வுறவே

(83)

ஆரணம்வாழி யறம்வாழி யவ்

அறந்தழைத் தோங்கு வதற்காதி  
 காரணமாகிய சேவகப்பாண்டிய  
 கன்னன் செங்கோலதும் வாழியவே

(84)

மாதமும் மாரிபொழிந்தெந்த நானும்  
 வருடம் முப்போகம் விளைவாகிச்  
 சேதமிலாமலே நாடுசெழிக்கச்  
 செய்மெக்கலாதேவி வாழியவே

(85)

